1973 மார்ச் 31]

திரு. எம். சுரேந்திரன் : வாசகசாலைகள், பேருந்துநிலையங்கள், பள்ளிக் கூடங்கள், கல்லூரிகள் போன்றவைகளுக்கு எல்லாம் குறைந்தபட்சம் உயிரோடு இருப்பவர்களின் பெயர்களை வைக்காமல் இருப்பதற்கு அரசாங்கம் முன் வருமா ?

மாண்புமிகு டாக்டர் இரா. நெடுஞ்செழியன் : அது ஒரு கொள்கைப் பிரச்னை. ஏகோபித்து முடிவு எடுக்கவேண்டிய ஒன்று. இப்போதுள்ள நிலைமை யில் சட்டதிட்டத்தின் அடிப்படையில் வற்புறுத்த இயலாது. அப்படி ஒரு முறையைக் கையாள்வது நன்றாக இருக்கும் என்று வேண்டுமானால் சொல்லி வரலாம்.

தொழிலாளர் நலன்பற்றிய கல்வி நிலையம்

*587 வினா—திரு. கே. எ. வகாப் :
திரு. என். டென்னிஸ் : } மாண்புமிகு தொழிலாளர் நல அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) தொழிலாளர் நலன் பற்றிய கல்வி நிலையம் ஒன்று அமைக்கும் செயற்குறிப்பு அரசிடம் உள்ளதா?

(இ) ஆம் எனில், எவ்விடத்தில் ?

(உ) அதன் நோக்கம் என்ன ?

மாண்புமிகு திரு. என். வி. நடராசன் : பேரவைமுன் விவர அறிக்கை * ஒன்று வைக்கப்பட்டுள்ளது. தொழிலாளர் நலன்பற்றிய கல்வி நிலையம் சென்னையில் 29—3—1973-ம் நாளன்று துவக்கப்பட்டிருக்கிறது.

திரு. கே. எ. வகாப் : தொழிலாளர் நலன்பற்றிய கல்வி நிலையம் அமைப் பது வரவேற்கத்தக்கது. "தொழிலாளர் துறை அதிகாரிகளுக்கு முறையாகப் பயிற்சி அளிப்பது, தொழிலாளர்கள் தொழிற்சங்கத் தலைமையை ஏற்று நடத்த தங்களுக்குள்ளாகவே ஒருவரைத் தயாரிப்பதற்கு தொழிலாளர் குறித்த சட்டங்கள்பற்றியும், தொழிலுறவு குறித்தும் தொழிலாளர்களுக்கு வகுப்பு நடத்திப் பயிற்றுவிப்பது" என்று கூறியிருக்கிறார்கள். இது எல்லா விதமான தொழில்களுக்கும் சம்பந்தப்பட்டதா ? அல்லது குறிப்பிட்ட தொழில்களுக்குத்தானா ? நெசவுத் தொழில், பீடித் தொழில் போன்ற பல தொழில்கள் உள்ளன. அப்படிப்பட்ட தொழில்களில் உள்ள தொழிலாளர் களுக்கும் இதில் வாய்ப்பளிக்கப்படுமா ?

---

* (134-ம் பக்கத்தில் இணைப்பு I ஆக அச்சிடப்பெற்றுள்ளது)

மாண்புமிகு பேரவைத் துணைத் தலைவர் : நீங்களும் அந்தமாதிரி ஒரு அறிக்கை கொடுத்தால் எப்படி ? கேள்வியைக் கேளுங்கள்.

திரு. கே. எ. வகாப் : வெளி நாடுகளில் இருந்து யோசனைகளைப் பெறுவதற்கும் வழிவகை செய்யப்பட்டிருக்கிறது என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது. அப்படிச் செய்யப்படுகிற நேரத்தில் அமெரிக்கா போன்ற தொழிலாளர் நலன்களைக் காக்கும் இடங்களிலிருந்தும், ரஷ்யா போன்ற வேலைநிறுத்தம் இல்லாத இடங்களிலிருந்தும் யோசனைகள் பெறப்படுமா என்று அறியவிரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. என். வி. நடராசன் : இந்த நிறுவனத்தின் பணிகள் எந்தளவிற்கு விரிவடைகின்றனவோ அதற்கேற்றபடி சந்தர்ப்பம் ஏற்படும் பொழுது மாண்புமிகு உறுப்பினர் அவர்களின் யோசனை பரிசிலனை செய்யப்படும்.

திரு. ஆர். பொன்னப்ப நாடார் : இந்தப் பயிற்சி எந்த அளவிற்கு என்ற விவரத்தையும், எவ்வளவு மாணவர்கள் அல்லது அதிகாரிகள் பயில்கிறார்கள் என்ற விவரத்தையும் அறிவிக்க முடியுமா ?

மாண்புமிகு திரு. என். வி. நடராசன் : இப்போதுதான் துவக்கப்பட்டிருக்கிறது. அதன் நடைமுறைகள் பற்றி விரிவாக இப்போதே விவரம் அளிப்பது இயலாதது ஆகும். எனினும் இந்த நிறுவனத்தின் கடமைகள் விரிவடையும் போது அரசு பரிசீலனை செய்யும்.

திரு. ஜே. ஜேம்ஸ் : இந்தப் பள்ளியில் எவ்வளவு மாணவர்கள் பயில்கிறார்கள் ? இந்த மாணவர்கள் எந்த முறையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் ? இவர்களுக்கு ஏதாவது அலவன்ஸ் கொடுக்கப்படுகிறதா ?

மாண்புமிகு திரு. என். வி. நடராசன் : 29-ம் தேதிதான் துவக்கப்பட்டிருக்கிறது. எவ்வளவு பேர்கள் சேருவார்கள், எவ்வளவு பேர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும் என்பது நடைமுறையில் வரும்போது தெரிவிக்கப்படும்.

திருமதி த. ந. அனந்தநாயகி : தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தக் கூடிய இந்தப் பயிற்சிக்கூடத்தில் தொழிற்சங்கத் தலைவர்கள், நிர்வாகத்தை நடத்தக் கூடிய ஆபீசர்கள், நிர்வாகிகளின் பிரதிநிதிகள் இப்படி மூன்று தரப்பினரையும் சேர்த்து பயிற்சி கொடுத்தால் சிக்கல்கள் எங்கெங்கிருந்து எப்படி எப்படி வருகின்றன என்பதைத் தெரிந்து கொள்ள வாய்ப்பாகயிருக்கும். எனவே தொழிலாளர்கள் மட்டும் என்றில்லாமல் மேற்சொன்ன மூன்று இனத்தவரையும் சேர்த்து பயிற்சி அளிக்க இந்த அரசாங்கம் முன்வருமா ?

1973 மார்ச் 31]

மாண்புமிகு திரு. என். வி. நடராசன் : உறுப்பினர் அவர்களுடைய யோசனையும் நினைவில் கொள்ளப்படும்.

திரு. தோப்பூர் திருவேங்கடம் : தொழிலாளர்களுக்கான கல்விக் கூடங்கள் மாவட்டந்தோறும் துவக்கப்படுமா? அந்தத் தொழிலாளர்களுக்கான கல்விக் கூடங்களில் எல்லாத் தொழிற்சாலைகளிலிருந்தும் பிரதிநிதிகளை அழைத்து அவர்களுக்குச் சரியாகப் போதிக்கப்படுமா?

மாண்புமிகு திரு. என். வி. நடராசன் : தற்போது சென்னையில் மட்டும்தான் இந்த கல்விக் கூடம் தொடங்கப்படுகிறது. இது விரிவடையும் நிலை வரும்போது உறுப்பினர் அவர்களின் யோசனையை நினைவில்கொண்டு ஆவன செய்ய முயற்சிக்கப்படும்.

திரு. கா. வேழவேந்தன் : அரசு நல்லெண்ணத்தோடு துவக்கியிருக்கிற இந்தக் கல்வி நிலையத்தில், தொழில் அதிபர்கள் தொழிலாளர்களை அனுப்புவதற்குத் தயங்குகிறார்கள். ஆகவே எல்லாத் தொழில் அதிபர்களும் இந்த வகுப்புகளுக்கு வரும் தொழிலாளர்களுக்கு ஊதியத்தோடு கூடிய விடுமுறை தருவதற்கு ஆணை பிறப்பிக்கப்படுமா?

மாண்புமிகு திரு. என். வி. நடராசன் : ஏற்கனவே உள்ள கல்வி நிலையத்திற்கு பயிற்சிக்கு வரும்போது தொழில் அதிபர்கள் சில சலுகைகளைச் செய்திருக்கிறார்கள். அது தொடர்ந்து செய்யப்படும் என்று நம்புகிறேன்.

திரு. ஏ. சுப்பிரமணியம் : தொழிலாளர் கல்விக்கான பாடதிட்டம் எப்படி வகுக்கப்பட்டிருக்கிறது? அது தொழிற்சங்கத் தலைவர்களோடு கலந்து வகுக்கப்பட்டிருக்கிறதா? அல்லது அதிகாரிகள் மட்டும் அதை வகுத்திருக்கிறார்களா?

மாண்புமிகு திரு. என். வி. நடராசன் : துவங்கி இரண்டு நாட்கள்தான் ஆகின்றன. இதற்குள்ளாக நிறைய விவரங்கள் கேட்கிறார்கள். அது நடைமுறைக்கு வந்த பின்னர்தான், எப்படி இன்னும் விரிவடையச் செய்வது என்று யோசிக்கப்படும்.

திரு. கா. காளிமுத்து : வெளி மாநிலங்களிலிருந்து தொழிலாளர்களுடைய புள்ளிவிவரங்களைத் தாங்கி வரக்கூடிய மாத இதழ்கள் மிகுந்த காலதாமதமாக வருவது அரசின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டிருக்கிறதா?

மாண்புமிகு திரு. என். வி. நடராசன் : அவ்விதமான ஒரு குறிப்பு அரசுக்கு வரவில்லை.

திரு. வை. பாலசுந்தரம் : இந்தத் தொழிலாளர் நலன் பற்றிய கல்வி நிலையத்தில் அரசியல் கட்சிகளின் ஆதிக்கம் இல்லாமல் பார்த்துக்கொள்ளுமா அரசு என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு திரு. என். வி. நடராசன் : அரசின் கொள்கை, தொழிலாளர்கள் பிரச்னைகளில் அரசியல் கலக்கக்கூடாது என்பதுதான். அதுகுறித்து மற்றவர்களும் துணை செய்தால் உறுப்பினர் அவர்களுடைய எண்ணம் நிறைவேறும்.

திரு. எம். சுரேந்திரன் : அமைச்சர் அவர்களின் பதிலிலிருந்து இந்த நிலையத்தில் எவ்வளவு பேர்கள் கற்றுக்கொள்கிறார்கள், என்னமாதிரியான பாடத்திட்டங்கள் வகுக்கப்பட்டிருக்கின்றன, யார் யார் பயிற்சி அளிப்பார்கள் இது போன்ற விவரங்கள் எல்லாம் தெரியவில்லை என்று கூறினார்கள். ஒரு கல்வி நிலையத்தை ஆரம்பிக்கும்போது இதுசம்பந்தமான ஒரு திட்டவட்டமான கருத்து உருவாக்கப்பட்டதற்குப் பின்னால்தானே ஒரு நிலையத்தை ஆரம்பிக்க வேண்டும். அதற்கு முன்னமேயே ஆரம்பித்துவிட்டு அது சம்பந்தமாக எப்படி நடக்கிறது, என்ன நடக்கிறது என்று கேட்கிறபோது தெரியவில்லை என்று அவர்கள் சொல்வது வருத்தமாகயிருக்கிறது. ஆகவே இது சம்பந்தமான முழு விவரப் பட்டியலையும் இந்தச் சபை முன் வைப்பதற்கு அமைச்சர் அவர்கள் தயாராகயிருப்பார்களா ?

மாண்புமிகு திரு. என். வி. நடராசன் :இதுகுறித்து துவக்கக்காலத்திலேயே கனம் உறுப்பினர் அவர்களின் கேள்விக்கு எல்லாம் தெரிந்ததைப்போல பதில் அளிப்பதைவிட தெரியாது என்று கூறுவது பாதுகாப்பாக இருக்கிறது. தெரியும் என்பதை விட தெரியாது என்று சொல்வதில் பாதுகாப்பு இருக்கிறது. உள்ளபடியே நாம் விவரங்களை அறிய முடிகிறது. உறுப்பினர் அவர்கள் கோரியபடி இதற்கான முழு விவரங்கள் சமயம் வரும்போது இந்த மன்றத்தில் வைக்கப்படும்.

கைத்தறித் துணிகளுக்கு விலை

* 588 வினா—திரு. சு. துரைசாமி : மாண்புமிகு தொழில் துறை அமைச்சர் தயவுசெய்து கீழ்க்கண்ட வினாக்களுக்கு விடையளிப்பாரா—

(அ) கைத்தறித் துணிகளுக்கு விலை நிர்ணயம் செய்யும் செயற்குறிப்பு அரசு பரிசீலனையில் உள்ளதா ?

(இ) ஆமெனில், அதன் விவரமென்ன ?

மாண்புமிகு திரு. செ. மாதவன் : (அ) இல்லை.

(இ) இவ்வினா எழ இடமில்லை.